

SEC 62 / 2025-26 8<sup>th</sup> August 2025

BSE Limited Phiroze Jeejeebhoy Towers Dalal Street Mumbai 400 001 Maharashtra, India Scrip Code: 500114 National Stock Exchange of India Limited Exchange Plaza, C-1, Block G Bandra Kurla Complex Bandra (E), Mumbai 400 051 Maharashtra Symbol: TITAN

Dear Sir/ Madam,

Sub: Newspaper publication for Unaudited financial results for the first quarter ended  $30^{\text{th}}$  June 2025

Pursuant to Regulation 30 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of the Newspaper Advertisements published in Business Standard (English version) and Dinamalar (Tamil version) on 8<sup>th</sup> August 2025 with regard to Unaudited Financial Results (standalone and consolidated) for the first quarter ended 30<sup>th</sup> June 2025.

We request you to kindly take the above on record.

Thank you.

Yours truly,

For TITAN COMPANY LIMITED

**Dinesh Shetty** 

General Counsel & Company Secretary

Encl. As stated



# TITAN COMPANY LIMITED

Registered Office: 3, SIPCOT Industrial Complex, Hosur - 635 126, Tamil Nadu.

E-mail: investor@titan.co.in Website: www.titancompany.in Tel: +91-80-6704 7000 CIN: L74999TZ1984PLC001456

A **TATA** Enterprise

### STATEMENT OF STANDALONE AND CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30th JUNE 2025

₹ in crores

30-06-2025   31-03-2025   31-	Г	Standalone Consolidated			1	( III crores				
Name   Continue   Co		Particulars Particulars	3 months ended		Year ended 3 months ended		d	Year ended		
Profit/ (loss) for the period (before tax and exceptional item)										31-03-2025 (Audited)
3.   Profit (loss) for the period before tax (after exceptional item)	1.	Total income from operations (including other income)	14,671	13,594	12,171	55,335	16,628	15,032	13,386	60,942
Net profit (loss) for the period after tax (after exceptional item)	2.	Profit/ (loss) for the period (before tax and exceptional item)	1,380	1,207	1,021	4,481	1,480	1,218	973	4,535
5. Total comprehensive income for the period (after tax)   1,028	3.	Profit/ (loss) for the period before tax (after exceptional item)	1,380	1,207	1,021	4,481	1,480	1,218	973	4,535
Basic   Equity share capital   Basic   Colore equity   Color	4.	Net profit/ (loss) for the period after tax (after exceptional item)	1,030	870	770	3,335	1,091	871	715	3,337
7. Other equity         16,722         11,63           8. Earnings/(loss) per equity share (of ₹ 1/- each)         11,61         9,81         8.68         37,60         12,30         9,82         8.06         37,6           Diluted*:         11,61         9,80         8.68         37,58         12,30         9,82         8.06         37,6           Diluted*:         11,61         9,80         8.68         37,58         12,30         9,82         8.06         37,6           3, Diluted*:         11,61         9,80         8.68         37,58         12,30         9,82         8.06         37,6           4, DISCLOSURES AS PER REGULATION 52(4) OF SEBI (LISITNG OBLIGATIONS AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2015         0.41         0.60         0.45         0.60         0.82         1.12         0.92         1.1           1, Debt Equity Ratio         0.41         0.60         0.45         0.60         0.82         1.12         0.92         1.1           2, Debt Service Coverage Ratio         0.37         2.79         0.86         3.68         0.36         1.69         0.75         2.4           3, Interest Service Coverage Ratio         13,56         13.68         10.33         12.02         10.67         10.09	5.	Total comprehensive income for the period (after tax)	1,028	841	769	3,316	1,085	844	601	3,201
Earnings/(loss) per equity share (of ₹ 1/- each)   Basic *   11.61   9.81   8.68   37.60   12.30   9.82   8.06   37.6	6.	Equity share capital	89	89	89	89	<b>8</b> 9	89	89	89
Basic *   11.61   9.81   8.68   37.60   12.30   9.82   8.06   37.60	7.	Other equity				16,722				11,535
Diluted*: *Not annualised   9.80   8.68   37.58   12.30   9.82   8.06   37.68	8.	Earnings/(loss) per equity share (of ₹ 1/- each)								
*Not annualised 9. ADDITIONAL DISCLOSURES AS PER REGULATION 52(4) OF SEBI (LISITNG OBLIGATIONS AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2015  1. Debt Equity Ratio 0.41 0.60 0.45 0.60 0.82 1.12 0.92 1.1  2. Debt Service Coverage Ratio 0.37 2.79 0.86 3.68 0.36 1.69 0.75 2.4  3. Interest Service Coverage Ratio 13.56 13.68 10.33 12.02 10.67 10.09 7.57 9.2  4. Current Ratio 1.48 1.41 1.62 1.41 1.39 1.34 1.51 1.34  5. Long term debt to working capital ratio 0.16 0.27 0.35 0.27 0.18 0.29 0.37 0.2  6. Bad debts to accounts receivable ratio NA		Basic *	11.61	9.81	8.68	37.60	12.30	9.82	8.06	37.62
Section   ADDITIONAL DISCLOSURES AS PER REGULATION 52(4) OF SEBI (LISITNG OBLIGATIONS AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2015   1. Debt Equity Ratio   0.41   0.60   0.45   0.60   0.82   1.12   0.92   1.1   0.92   1.1   0.92   1.1   0.93   0.95	1	Diluted*:	11.61	9.80	8.68	37.58	12.30	9.82	8.06	37.61
DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2015   1. Debt Equity Ratio	l_	* Not annualised								
1. Debt Equity Ratio   0.41   0.60   0.45   0.60   0.82   1.12   0.92   1.1	9.	ADDITIONAL DISCLOSURES AS PER REGULATION 52(4) OF SEBI (LISITNG OBLIGATIONS AND								
2. Debt Service Coverage Ratio       0.37       2.79       0.86       3.68       0.36       1.69       0.75       2.4         3. Interest Service Coverage Ratio       13.56       13.68       10.33       12.02       10.67       10.09       7.57       9.2         4. Current Ratio       1.48       1.41       1.62       1.41       1.39       1.34       1.51       1.34         5. Long term debt to working capital ratio       0.16       0.27       0.35       0.27 <b>0.18</b> 0.29       0.37       0.2         6. Bad debts to accounts receivable ratio       NA	1	DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2015								
3. Interest Service Coverage Ratio       13.56       13.68       10.33       12.02       10.67       10.09       7.57       9.2         4. Current Ratio       1.48       1.41       1.62       1.41       1.39       1.34       1.51       1.34         5. Long term debt to working capital ratio       0.16       0.27       0.35       0.27 <b>0.18</b> 0.29       0.37       0.2         6. Bad debts to accounts receivable ratio       NA       <	1	1. Debt Equity Ratio	0.41	0.60	0.45	0.60	0.82	1.12	0.92	1.12
4. Current Ratio       1.48       1.41       1.62       1.41       1.39       1.34       1.51       1.34         5. Long term debt to working capital ratio       0.16       0.27       0.35       0.27 <b>0.18</b> 0.29       0.37       0.2         6. Bad debts to accounts receivable ratio       NA       <	1	2. Debt Service Coverage Ratio	0.37	2.79	0.86	3.68	0.36	1.69	0.75	2.47
5. Long term debt to working capital ratio       0.16       0.27       0.35       0.27       0.18       0.29       0.37       0.2         6. Bad debts to accounts receivable ratio       NA	1	3. Interest Service Coverage Ratio	13.56	13.68	10.33	12.02	10.67	10.09	7.57	9.23
6. Bad debts to accounts receivable ratio 7. Current liability ratio 8. Total debt to total assets ratio 9. Debtors turnover ratio 9. Deptors turnov	1	4. Current Ratio	1.48	1.41	1.62	1.41	1.39	1.34	1.51	1.34 5
7. Current liability ratio 8. Total debt to total assets ratio 9. Debtors turnover ratio 10. Operating margin (%) 11. Net profit margin (%) 12. Inventory turnover ratio  9. 88  9. 89  9. 0. 88  9. 89  9. 0. 89  9. 0. 89  9. 0. 89  9. 0. 10  9. 0.		5. Long term debt to working capital ratio	0.16	0.27	0.35	0.27	0.18	0.29	0.37	0.29
8. Total debt to total assets ratio       0.12       0.19       0.14       0.19       0.19       0.25       0.20       0.2         9. Debtors turnover ratio       15.27       10.59       11.93       57.08       14.70       13.03       12.65       57.9         10. Operating margin (%)       10.5%       9.9%       9.2%       9.0%       10.4%       9.5%       8.8%       8.8%         11. Net profit margin (%)       7.1%       6.5%       6.4%       6.1%       6.6%       5.8%       5.4%       5.5%         12. Inventory turnover ratio       0.46       0.48       0.54       2.11       0.45       0.46       0.52       2.0		6. Bad debts to accounts receivable ratio	NA	NA	NA	NA	_	0.00	_	0.00
9. Debtors turnover ratio     15.27     10.59     11.93     57.08     14.70     13.03     12.65     57.9       10. Operating margin (%)     10.5%     9.9%     9.2%     9.0%     10.4%     9.5%     8.8%     8.8%       11. Net profit margin (%)     7.1%     6.5%     6.4%     6.1%     6.6%     5.8%     5.4%     5.5%       12. Inventory turnover ratio     0.46     0.48     0.54     2.11     0.45     0.46     0.52     2.0	l	7. Current liability ratio	0.88	0.89	0.75	0.89	0.88	0.89	0.76	0.89
10. Operating margin (%)   10.5%   9.9%   9.2%   9.0%   10.4%   9.5%   8.8%   8.8%   11. Net profit margin (%)   7.1%   6.5%   6.4%   6.1%   6.6%   5.8%   5.4%   5.5%   12. Inventory turnover ratio   0.46   0.48   0.54   2.11   0.45   0.46   0.52   2.0%   0.50   0.5		8. Total debt to total assets ratio	0.12	0.19	0.14	0.19	0.19	0.25	0.20	0.25
11. Net profit margin (%) 12. Inventory turnover ratio  7.1% 6.5% 6.4% 6.4% 6.6% 5.8% 5.4% 5.5% 5.5% 7.1% 6.5% 0.46 0.48 0.54 2.11 0.45 0.46 0.52 2.00		9. Debtors turnover ratio	15.27	10.59	11.93	57.08	14.70	13.03	12.65	57.96
12. Inventory turnover ratio 0.46 0.48 0.54 2.11 0.45 0.46 0.52 2.0		10. Operating margin (%)	10.5%	9.9%	9.2%	9.0%	10.4%	9.5%	8.8%	8.8%
	1	11. Net profit margin (%)	7.1%	6.5%	6.4%	6.1%	6.6%	5.8%	5.4%	5.5%
13. Capital Redemption Reserve/Debenture Redemption Reserve   NA		12. Inventory turnover ratio	0.46	0.48	0.54	2.11	0.45	0.46	0.52	2.01
		13. Capital Redemption Reserve/Debenture Redemption Reserve	NA	NA	NA	NA	NA	NA	NA	NA
14. Net worth [₹ crores] (As per section 2(57) of Companies Act, 2013) 17,850 16,811 15,237 16,811 12,721 11,624 10,003 11,62	1	14. Net worth [₹ crores] (As per section 2(57) of Companies Act, 2013)	17,850	16,811	15,237	16,811	12,721	11,624	10,003	11,624
15. The Company has not issued any secured listed non-convertible debt securities.	1	15. The Company has not issued any secured listed non-convertible debt securities.								

## Notes:

- 1. The standalone and consolidated unaudited financial results for the quarter ended 30th June 2025 can be viewed on the website of the Company, National Stock Exchange of India Limited (NSE) and BSE Ltd.
- 2. The above consolidated financial results includes results of:

Subsidiaries

CaratLane Trading Private Limited

StudioC Inc. (100% Subsidiary of Caratlane Trading Private Limited ) • Titan Engineering & Automation Limited • TEAL USA Inc. (100% Subsidiary of Titan Engineering & Automation Limited)

Titan Holdings International FZCO • Titan Global Retail L.L.C (100% Subsidiary of Titan Holdings International FZCO) • Titan Watch Company Limited, Hong Kong (100% Subsidiary of Titan Holdings International FZCO) Titan Commodity Trading Limited • TCL North America Inc. • Titan International QFZ LLC, Qatar (Subsidiary of Titan Holdings International FZCO)

3. The Group is structured into four verticals namely Watches, Jewellery, Eyecare and Others, where "Others" include Aerospace & Defence, Automation Solutions, Accessories, Fragrances and Indian Dress Wear. Accordingly, the Company has presented its segment results under these business segments.

The geographical information is as follows:

The geographical information is as follows.

The revenue (including other income) for India and other than India are as follows.

Particulars		Year ended			
rantculais	30-06-2025 (Unaudited)			31-03-2025 (Audited)	
India	15,693	14,362	12,831	58,368	
Rest of the world	843	670	555	2,574	
Total	16,628	15,032	13,386	60,942	

- 4. During the quarter ended 30 June 2025, the Group sold gold-ingots aggregating ₹ 1,662 crores (quarter ended 30 June 2024 ₹ 1,000 crores) which is disclosed as other operating revenues. During the quarter ended 31<sup>st</sup> March 2025, the Group sold gold-ingots aggregating ₹ 983 crores to various customers dealing in bullion, which is disclosed as other operating revenues.
- "5. The Board had approved the Performance Based Stock Unit Scheme (PSU) to eligible employees in their meeting held in February 2023. Accordingly, grant letters have been issued to the eligible employees during the previous years.

During the quarter ended 30 June 2025, expense of ₹ 8 crores (previous quarter ended 30<sup>th</sup> June 2024 ₹ 10 crores) have been recognised under Employee benefits expense towards PSUs. During the quarter ended 31<sup>th</sup> March 2025, expense of ₹ (4) crores had been recognised under Employee benefits expense towards PSUs."

6. During the quarter ended 30<sup>th</sup> June 2025, the Company has not received any complaint from its commercial paper investors and there were no investor complaint pending for redressal at the beginning and at the end of the quarter. The credit rating by leading agencies are as follows:

Instrument	ICRA	CARE
Commercial paper	ICRA A1+	CARF A1+

As per the requirements of SEBI Circular dated 22<sup>nd</sup> October 2019 and subsequent amendments thereof, the Company has listed its outstanding commercial papers (CPs) maturing after 16<sup>th</sup> March 2020 onwards on BSE Ltd. All payment of CPs issued by the Company have been made on time and there is no pending dues thereof. Details of due dates of payment of CPs during the current period are given below:

ISIN	Issue Date	Due Date	Amount in ₹Cr
INE280A14419	09-Apr-25	09-Jun-25	1,275
INE280A14427	16-Apr-25	16-Jun-25	225
INE280A14435	13-May-25	27-Jun-25	1,000
INE280A14443	09-Jun-25	08-Sep-25	1,275
INE280A14450	16-Jun-25	25-Aug-25	225

7. On 21<sup>st</sup> July 2025, Titan Holdings International FZCO, a wholly owned subsidiary of the Company entered into a definitive agreement with Damas International Limited UAE, a wholly owned subsidiary of Mannai Corporation QPSC, Qatar, to acquire 67% stake in Damas LLC (UAE), current the holding company for Damas jewellery business in GCC countries at an enterprise value of AED 1,038 Million. The completion of the proposed transaction would be subject to certain conditions precedent, customary closing adjustments, and approvals from anti-trust and other regulatory authorities in certain jurisdictions as may be applicable. The balance 33% would be acquired after 31<sup>st</sup> December 2029, subject to conditions agreed upon in the definitive document.

8. On 4<sup>th</sup> April 2025, Titan Engineering & Automation Limited (TEAL), a wholly owned subsidiary of the Company, acquired 100% of the business of manufacturing specialized test and assembly automation equipment, from Justech Precision Industry India Private Limited for a total consideration of ₹ 88.6 crore.

The acquired business has been consolidated in these results effective 4<sup>th</sup> April 2025, the consummation date. As per IND AS 103 "Business Combinations" the Group has recorded provisional goodwill amounting to ₹ 6 crore, based on its preliminary assessment of the purchase price allocation. This initial estimate will be finalized over period not exceeding twelve-months as allowed under Ind AS.

9. The figures for the quarter of the respective financial years. Also, the figures upto the end of the third quarter were only reviewed and not subjected to audit.

10. The standalone and consolidated unaudited financial results of the Company for the quarter ended 30<sup>th</sup> June 2025 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting on 7<sup>th</sup> August 2025



For Titan Company Limited

**Associate Company** 

Green Infra Wind Power Theni Limited

C K Venkataraman Managing Director



Date: 7 August 2025

Place: Chennai

U TITAN

ZOYA







#### டைட்டன் கம்பெனி லிமிடெட்

பதிவு அலுவலகம்: 3, சிப்காட் இண்டஸ்ட்ரியல் காம்ப்வெக்ஸ், ஒஞர் - 635126, தமிழ்நாடு.

E-mail: investor@titan.co.in Website: www.titancompany.in Tel: +91-80-6704 7000 CIN: L74999TZ1984PLC001456

A TATA Enterprise

ஜூன் 30, 2025 அன்று முடிவடைந்த காலாண்டிற்கான தனிப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகளின் அறிக்கை

ரு. கோடியில்

		தனிப்பட்ட				ஒருங்கிணைக்கப்பட்ட			
	விவாங்கள்		3 மாத முடிவில் ஆ			i) 3 மாத முடிவில் ஆண்			ஆண்டு முடிவில்
			31-03-2025 (ຣູສາໂຣສຣ ປົກນັນນັນປັນຊຸງ)	30-06-2024 (garláns Grününurgg)	31-03-2025 (தனிக்கை செய்யப்பட்டது)	30-06-2025 (தனிக்கை செய்யப்படாதது)	31-03-2025 (garláns Grúsúsúsús)	30-06-2024 (garláns Gráuúu_rgg)	31-03-2025 (gardáma Grúuúuúug)
1.	செயல்பாடுகளிலிருத்து பெற்ற மொத்த (இதர வருவாய் உட்பட)	14,671	13,594	12,171	55,335	16,628	15,032	13,386	60,942
_	இந்த காலத்திற்கான இலாயம்/(தஷ்டம்) (வரி மற்றும் வீதிவிலக்கான பரிவாத்தனைக் கட்டணத்தை செலுத்தும் முறை	1,380	1,207	1,021	4,481	1,480	1,218	973	4,535
3	வரி செலுத்துவதற்கு முந்தைய காலத்திற்கான இலாயம்/(நஷ்டம்) (விதிவிலக்கான பரிவர்த்தனைக் கட்டணத்தை செலுத்திய பின்)	1,380	1,207	1,021	4,481	1,480	1,218	973	4,535
4	இந்த காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (வரி செலுத்திய பின்)	1,030	870	770	3,335	1,091	871	715	3,337
5	வரி செலுத்துவதற்கு பித்தைய காலத்திற்கான நிகர இலாபம்/(நஷ்டம்) (வீதிவிலக்கான பரிவாததனைக் கட்டணத்தை செலுத்திய பின்)	1,028	841	769	3,316	1,085	844	601	3,201
6.	சரி ஒப்புப் பங்கு மூலதனம்	89	89	89	89	89	89	89	89
7	மற்ற பங்கு				16,722				11,535
8	ளி ஒப்புப் பங்கு ஒன்றுக்கான வருமானங்கள்/(நஷ்டம்) (ஒவ்வொன்றும் கு.1/) அடிப்படாட்*: நீப்பித்தது ** *ஆண்டுவரியாக மேற்கொள்ளப்படவில்லை	11.61 11.61	9.81 9.80	8.68 8.68	37.60 37.58	12.30 12.30	9.82 9.82	8.06 8.06	37.62 37.61
99	ெலியின் 52(4) வீடுமுறைகின்படி (உ.ன் பொறப்புகள் மறும் வெளிப்படுத்துநம் தேவைகள்) வீடுமுறைகள், 2015 கட்டி கூடுகளை வெளிப்படுத்துதல்கள்  1. க.டன் என்படி வீடுதல்  3. கட்டி சேவை கலிரேழ் வீடிதம்  5. கட்டி சேவை கலிரேழ் வீடிதம்  6. நடல்படி சேவை கலிரேழ் வீடுதம்  6. பெறப்படக்கையும் கடித்தம்  6. பெறப்படக்கையும் என்படுகள்கள் கடக்கள் வீடிதம்  7. தலிப்பாவை கணிரைக்கிறதற்கள் தின்பட செல கடன்  6. பெறப்படக்கையும் என்படுகள்கள் கடக்கள் வீடிதம்  7. தலிப்பாவை கணிரைக்கு நடக்கள்கள்கள்கள்கள்கள்கள்கள்கள்கள்கள்கள்கள	0.41 0.37 13.56 1.48 0.16 NA 0.88 0.12 15.27 10.5% 7.1%	0.60 2.79 13.68 1.41 0.27 NA 0.89 0.19 10.59 9.9% 6.5% 0.48	0.45 0.86 10.33 1.62 0.35 NA 0.75 0.14 11.93 9.2% 6.4%	0.60 3.68 12.02 1.41 0.27 NA 0.89 0.19 57.08 9.0% 6.1% 2.11	0.82 0.36 10.67 1.39 0.18 - 0.86 0.19 14.70 10.4% 6.6% 0.45	1.12 1.69 10.09 1.34 0.29 0.00 0.89 0.25 13.03 9.5% 5.8%	0.92 0.75 7.57 1.51 0.37 - 0.76 0.20 12.65 8.8% 5.4% 0.52	1.12 2.47 9.23 1.34 0.29 0.00 0.89 0.25 57.96 8.8% 5.5% 2.01
	<ol> <li>நைதன சிடெல்ப்வுள் கைறேப்பு பெடுந்தர் சிடெல்படின் கைறிருப்பு</li> <li>நிர அறிப்பு (சூ. தோடிகர்) (றிறுவனங்கள் கட்டம், 2013 இன் மிரிவு 2(579)ன் படி</li> <li>நிறுவனம் மாதுகைக்கப்பட்ட பட்டியலிடப்பட்ட மாநிற முடியாத கடன் பத்திரங்கள் எனதவும் வெளியிடவில்லை.</li> </ol>	NA 17,850	NA 16,811	NA 15,237	NA 16,811	NA 12,721	NA 11,624	NA 10,003	NA 11,624

#### குறிப்புகள்

 ஜூன் 30, 2025 அன்று முடி
 மேற்கண்ட ஒருங்கிணைந்த நீ ாறு முடிவடைத்த காலாண்டிற்கான தனித்தனி மற்றும் ஒருக்கினைத்த தனிக்கை செய்யப்படாத நிதி முடிவுகளை நிறுவனத்தின் வலைத்தனம், தேசிய பங்குச் சந்தை லிமிடெட் (NSE) மற்றும் BSE லிமிடெட் ஆகியவற்றில் காணலாம். எந்த நிதி முடிவுகள், கீழ்க்கண்டவற்றின் முடிவுகளை உள்ளடக்கியது:

துணை நிறுவனங்கள்

சுமா, மேன் 9 மேன் நிடையே, சுரிநிரி 1,

ஸ்டுடியோ சி இங்க் (காரட்லேன் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 100% துணை நிறுவனம்)

இணை நிறுவனம் கிரீன் இன்ஃப்ரா விண்ட் பவர் தேனி லிமிடெட்

ல்டுபுயே சி இங்க் (காட்டுகள் பிருகம் கொடுவட்க வேரிவட் நிறுவகைத்தின் 100% தனை நிறுவனம்) \* காட்டன் தேரல் குடிய இருவட்கும் இடிய இருவட்கும் இருவட்கு இருவட்கும் இருவட்கும் இருவட்கும் இருவட்கும் இருவட்கும் இருவட்கு அருவட்கும் இருவட்கும் மற்றும் இருவட்கும் இருவட்கும் இருவட்கும் மற்றும் இருவட்கும் மற்றும் இருவட்கும் மற்றும் மருவட்கும் மற்றும் மருவட்கும் மற்றும் மருவட்கும் இருவட்கும் இருவட்கும் இருவட்கும் மற்றும் இருவட்கும் இருவட்கள் மறையில் இருவட்கும் இருவட்கிறம் இருவட்கும் இருவட்கள் இருவட்கும் இருவட்குறும் இருவட்கும் இருவட்கும் இருவடுக்கும் இருவட்குற

விவரங்கள்		3 மாத முடிவல்				
eareay raceer	30-06-2025 (தணிக்கை செய்யப்படாதது)	31-03-2025 (தணிக்கை செய்யப்பட்டது)	30-06-2024 (தனிக்கை செய்யப்படாதது)	31-03-2025 (தணிக்கை செய்யப்பட்டது:		
இந்தியா	15,693	14,362	12,831	58,368		
உலகின் பிற பகுதிகள்	843	670	555	2,574		
மொத்தம்	16,628	15,032	13,386	60,942		

4. ஆங்க் 30, 2025 அன்று முடியடைத்த கலாண்டில், குழுயம் ₹1,662 கோடிகர் (ஆசின் 30, 2024 அன்று முடியடைத்த கலாண்டில் ₹ 1,000 கோடிகள்) மெர்த்த தங்க இங்காட்களை வீற்றது. இறு மற்ற செயல்பாட்டு வருவாம் கார்க் 31, 2025 அன்று முடியடைத்த கலாண்டில் குழும்ம் தங்க இங்காட்களை பல்பேறு வாடிக்கையாளர்களுக்கு ₹ 933 கோடிகள் மொத்த தங்க இங்காட்களை வீற்றது. இறு மற்ற செயல்பாட்டு வருவாம்களாக வெளியிடப்படுகிறது. பிப்ரவரி 2023 இல் நடைபெற்ற கூட்டத்தில் தகுதியுள்ள ஊழியர்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான பங்கு அலகு திட்டத்தை (PSU) வாரியல் அங்கீகரித்தது. அதன்படி, முந்தைய ஆண்டுகளில் தகுதியுள்ள ஊழியர்களுக்கு மானியக் கடிதங்கள்

யுள்ள 30, 2025 அன்ற முடியாடத்த கணன்டில், 19 கோடி முறின் 30, 2024 அன்ற முடியாடத்த முற்றது. கண்ணண்டில் 110 கோடி விரைப் பொறுத்து முடியாடத்த முறியாடிக்க முறியாட்க முறியா

கருவி	ICRA	CARE
வணிக ஆய்வுக் கட்டுரை	ICRA A1+	CARE A1+

22 ஆக்டோப் 2019 தேறிப்ட SEBI சந்நரிக்கையின் தேவைகள் மற்றும் அதைத் தொடர்து செய்யப்பட்ட திருத்தங்களின்படி, நிறுவனம் ஊர்ச் 16, 2020 க்குப் பிறகு முதிச்சியடையும் அதன் நிலுவையில் உள்ள வணிகப் பத்திரங்களை (CPs) BSE வியிட்டுட்டும் பட்டியல்ட்டுள்ளது. திறுவைத்தால் வழங்கப்பட்ட அனைத்து CPP குக்கான கட்டனங்களும் சரியான தேரத்தில் செலுத்தப்பட்டுள்ளன, மேலும் அதற்கான நிலுவைத் தொகைகள் எலுவும் இல்லை. தற்போதைய காலகட்டத்தில் CPs செலுத்த வேண்டிய தெதிகளின் வேண்டிகள் கீழி அவடுக்கப்பட்டுள்ளன:

ISIN	வெளியீட்டு தேதி	நிலுவைத் தேதி	₹ கோடியில் 1,275	
INE280A14419	09-Apr-25	09-Jun-25		
INE280A14427	16-Apr-25	16-Jun-25	225	
INE280A14435	13-May-25	27-Jun-25	1,000	
INE280A14443	09-Jun-25	08-Sep-25	1,275	
INE280414450	10 Jun 25	25.Aug-25	225	

8. ஏர்க் 4. 2025 அன்று, நிறுவைத்தின் முழு உள்கையாளான இளை நிறுவனைன டைட்டன் இண்டுளியாள். ஆட்டோயிலைன் லிலிட்ட ((படி), நிறப்பு சேதனை மற்றும். ஆட்டோயிலின் ஆட்டோயிலவுள் உபரசாளங்களை உற்பத்தி செய்யும் வணிகத்தில் 10% ஐ. ஐக்கிடம் செரிக்கும் இடைப்படி இத்திய சேதேவட்ட விடும் டட்டு மிடுத்து 78.88 கேகத்த வைகப்படுக்கும், கையகப்படுக்கும், உளகில் இந்த முடிகள்கத்தப்படுகளுக

இது எப்ரல் 4, 2025 முதல், அதாவது இறுதி தேதியிலிருத்து அமலுக்கு வருகிறது. ND AS 103 ''வணிக சேர்க்கைகள்'' படி, குழு கொள்முதல் விலை ஒதுக்கீட்டின் ஆரம்ப மதிப்பீட்டின் அடிப்படையில், 👯 கோடிக்கு தற்காலிக நன்மதிப்பீட்டை பதிவு செய்துள்ளது. இந்த ஆரம்ப மதிப்பீடு ND AS இன் கீழ் அனுமதிக்கப்பட்ட பன்னிரன்டு மாதங்களுக்கு மிகாமல் கலத்திற்குள் இறுதி செய்யப்படும்.

து பார் 23., 2025 அன்று முடியடைத் கலைன்டிந்கான புள்ளியோங்கள், முழு நீதியான்டின் தனிக்கை செய்யப்பட புள்ளியோக்குக்கும் அந்தந்த நீதியாண்டின் மூன்றாம் கலாண்டு மரையோன தனிக்கை செய்யப்படது. அன்ற இன்றுவனர் புள்ளியோக்கத்தை இடையினான அன்றும் அடியான். அன்று மரையோன அன்றும் அன்றும் அருக்கும். அன்றும் அடியான்றும் அடியான்றும் அன்றும் அருக்கும். அன்றும் அடியான்றும் அடியான்றும் அடியான்றும் அடியான்றும் அடியான்றும் செய்யபட்டு செய்யபட்டது. அன்றும் அடியான்றும் அடியான்றும் அடியான்றும் அடியான்றும் செய்யபட்டு செய்யபட்டு அடியான்றும் அடியான்றும் அடியான்றும் அடியான்றும், அடியான்றும் செய்யபட்டும், அடியான்றும் அடியான்றும் அடியான்றும் அடியான்றும் அடியான்றும் அடியான்றும் செய்யபட்டும், அடியான்றும் அடியான்றுற்குரின்றும் அடியான்றும் அடியான்றும் அடியான்றும் அடியான்றும் அடியான்றும் அடியான்றும் அடியான்றும் அடியான்றும் அடியான்றுருற்குரையான்றும் அடியான்றும் அடியான்றும் அடியான்றும் அடியான்றுருற்கு



டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவளத்திற்காக

சி கே வெங்கடராமன் நிர்வாக இயக்குனர்

இடம்: சென்னை தேதி: 7 ஆகஸ்ட் 2025 TANISHO

Œ TITAN

ZOYA

SKINN

**TITAN EYE+** 

Mia